



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2483/24 - 2026 අප්‍රේල් මස 10 වැනි සිකුරාදා - 2026.04.10

2483/24 ஆம் இலக்கம் - 2026 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகம்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம்

53 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் (இதன் பின்னர் “சட்டம்” எனக் குறிப்பிடப்படும்) 53 ஆம் பிரிவினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க ஆகிய நான், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டும், அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றியும், இக் கட்டளையின் மூலம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றேன்:-

(அ) அட்டவணை I இல் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரரின் வணிகத்தை, இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகமொன்றாக பெயரிடுவதற்கு, அமைச்சரவையானது 2026, மார்ச் 30 ஆம் திகதியிட்ட 26/0621/ 804/083 ஆம் இலக்கத் தீர்மானத்தின் மூலம் அனுமதி வழங்கியுள்ளது;

(ஆ) செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகத்தை மேற்கொள்ளும் விண்ணப்பதாரரின் பெயர், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை I இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமையும்;



2A

I கொடி : (I) தேடி - இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2026.04.10
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2026.04.10

- (இ) குறித்த வணிகத்தை இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகமொன்றாக கருதுவதற்கான தர்க்க ரீதியான காரணங்கள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை II இல் குறிப்பிட்டுள்ளவாறாகும்; மற்றும்
- (ஈ) குறித்த சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை III இல் குறிப்பிட்டுள்ளவாறு அமைதல் வேண்டும் என்பதுடன், அவை அவ் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த திகதிகளில் முடிவுறுத்தப்படல் வேண்டும்.

அநுர குமார திசாநாயக்க
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர்

கொழும்பு,
2026, ஏப்பிரல் 10.

அட்டவணை I

**செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வணிகமாக
நியமிக்கப்பட்ட வணிகத்தின் விபரங்கள்**

1. விண்ணப்பதாரியின் பெயர்	ஏகேபீ லங்கா (பிரைவட்) லிமிடெட் (AKP LANKA (PRIVATE) LIMITED)	
2. அங்கீகரிக்கப்பட்ட நபரின் அனுமதிப்பத்திர இலக்கம்	2407220087	
3. அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்ட திகதி	2024, செத்தெம்பர் 2	
4. அளவுகோல்கள் தகைமை	2025, செத்தெம்பர் 20 ஆம் திகதிய 2454/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, 2025 இலக்க கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள்) ஒழுங்குவிதிகளின் 5ஆம் ஒழுங்குவிதி	
5. வணிகத் துறை	தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை (KPO)	
6. எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சல் (அமெரிக்க டொலர்)	வருடம் 1	100,000
	வருடம் 2	-
	வருடம் 3	-
	வருடம் 4	-
	வருடம் 5	-
7. எதிர்பார்க்கப்படும் வேலை வாய்ப்புகள் (எண்ணிக்கை)	வருடம் 1	20
	வருடம் 2	50
	வருடம் 3	90
	வருடம் 4	140
	வருடம் 5	200
8. வர்த்தக ரீதியான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதி	இக்கட்டளை பிரசுரிக்கப்பட்டு 03 மாதங்களில்	

අட்டවணை II

செயல்நுணுக்க வாய்ந்த இரண்டாம் நிலை வணிகமாகக் கருதுவதற்கான நியாயப்பாடு

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளான தேசிய நலன் அல்லது தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, கொழும்பு துறைமுக நகரத்தை நிறுவுதலின் வெற்றியை உறுதி செய்வதற்காக, இவ்வணிகத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகமொன்றாக பெயரிடும்போது குறித்த சட்டத்தின் 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் நோக்கங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் முறைப்படி கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமான, ஏகேபீ லங்கா (பிரைவட்) லிமிடெட் (AKP LANKA (PRIVATE) LIMITED (AKP Lanka), வரையறுக்கப்பட்ட ட்ரைடென்ட் பிட்கோ நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமானதாகும். ஐக்கிய இராச்சியத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும், உலகளவில் முன்னணி அறிவுசார் செயல்முறை வெளிப்பணி நிறுவனமான அக்யூட்டி நோல்ட்ஜ் பார்ட்னர்ஸ் அமைப்பின் ஒரு துணை நிறுவனமாக இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அக்யூட்டி நோல்ட்ஜ் பார்ட்னர்ஸ் நிறுவனம் உலகளாவிய நிதிச் சேவைத் துறையில் 600 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதுடன், இந்தியா, இலங்கை, சீனா மற்றும் கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள தனது சேவை வழங்கல் நிலையங்களில் சுமார் 6,000 தொழில்முறை நிபுணர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. வரையறுக்கப்பட்ட ட்ரைடென்ட் பிட்கோ நிறுவனமானது ஏகேபீ லங்கா நிறுவனத்தின் 100% உரிமையைக் கொண்ட தாய் நிறுவனமாகும், அதேவேளை வரையறுக்கப்பட்ட ட்ரைடென்ட் பிட்கோ 2 நிறுவனமானது ட்ரைடென்ட் பிட்கோ நிறுவனத்தின் 100% உரிமையைக் கொண்ட தாய் நிறுவனமாகும் நிறுவனம் எனும் ட்ரைடென்ட் பிட்கோ நிறுவனம் ஒரு தாய் அந்தஸ்தைக் கொண்டுள்ளதன் காரணமாக நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில்லை. எனவே ட்ரைடென்ட் பிட்கோ 2 மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டில் சுமார் 270 மில்லியன் அமெரிக்க டாலர் கணக்காய்வு செய்யப்பட்ட வருவாயைப் பதிவு செய்துள்ளன.

கொழும்புத் துறைமுக நகரத்தின் மூலோபாய அணுகுலங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, உலகளாவிய நிதித்துறை வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யக்கூடிய ஒரு சேவை வழங்கல் நிலையத்தை உருவாக்குவதே கொழும்புத் துறைமுக நகரத்தினுள் ஏகேபீ லங்கா நிறுவனத்தை நிறுவுவதன் முக்கிய நோக்கமாகும். இந்த முயற்சியானது உள்நாள் மற்றும் சர்வதேச திறமையாளர்களை ஈர்ப்பதையும் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், அதன் மூலம் வணிக வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்த முனைகிறது. ஏகேபீ நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளில் முதலீட்டு ஆராய்ச்சி, முதலீட்டு வங்கிச் சேவைகள், கடன் வழங்கல், தொழில்நுட்ப மேம்பாடு, இணக்கப்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றுக்கான கடல்கடந்த தீர்வுகள் உள்ளடங்கும். இவை அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா மற்றும் ஆசியாவிலுள்ள நிதிச் சேவை வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு அமைந்திருக்கும்.

අட்டවணை III

අட்டවணை II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சட்டவாக்கங்கள்		வழங்கப்பட்டுள்ள விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள்	ஆரம்பமாகும் திகதி	முடிவடையும் திகதி
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ், அனைத்து ஆதாயங்கள் மற்றும் இலாபங்கள் மீதான கூட்டிணைக்கப்பட்ட வருமான வரியானது, 7.5% எனும் சலுகை வரி வீதத்தில் அறவிடப்படும்	வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதி	வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து 4 ஆண்டுகளில்
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது

அட்டவணை III (தொடர்ச்சி)

அட்டவணை II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சட்டவாக்கங்கள்		வழங்கப்பட்டுள்ள விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள்	ஆரம்பமாகும் திகதி	முடிவடையும் திகதி
10	1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர் வேலை நிறுத்தம் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	இச் சட்டத்தின் 2 ஆம் பிரிவு, 11 ஆம் பிரிவு மற்றும் 12 ஆம் பிரிவு ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.	இக்கட்டளை பிரசுரிக்கப்படும் திகதி	அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் உரிமம் காலாவதியாகும் போது அல்லது முடிவுறுத்தப்படும் பொது
11	பொழுதுபோக்கு வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	இச் சட்டத்தின் 2 ஆம் பிரிவிலிருந்து விலக்களிக்கப்படும்.	இக்கட்டளை பிரசுரிக்கப்படும் திகதி	அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் உரிமம் காலாவதியாகும் போது அல்லது முடிவுறுத்தப்படும் போது
12	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டம்	2022, யூன் 3 ஆம் திகதிய 2282/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, 2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அந்நியச் செலாவணி (கொழும்புத் துறைமுக நகரத்திலான முதலீடுகள்) ஒழுங்குவிதிகள் நீங்கலாக, இச்சட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.	இக்கட்டளை பிரசுரிக்கப்படும் திகதி	அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் உரிமம் காலாவதியாகும் போது அல்லது முடிவுறுத்தப்படும் போது
13	2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்ட தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது

EOG 04-0179